

தேதி: <தேதியைச் செருகவும், தேதி  
மாதம் வருடம்>

பாலிசி எண் : <பாலிசி எண்>  
காப்பீடு பெறுபவர் : <காப்பீடு பெறுபவரின் பெயர்>  
பாலிசியின் நிலை : <பாலிசியின் நிலை விளக்கம்>  
அடுத்த பாலிசி : <அடுத்த பாலிசி வருடாந்திரத் தேதி, தேதி மாதம்  
வருடாந்திரத் தேதி வருடம்>  
அடுத்த பிரீமியம் : <அடுத்த பிரீமியம் தவணைத் தேதி, தேதி மாதம்  
தவணைத் தேதி வருடம்>

<திட்ட விளக்கம்> (<திட்டக் குறியீடு>) -க்கான காப்பீட்டுக் கட்டணங்களின் திருத்தம்

அன்பார்ந்த, மதிப்புமிக்க வாடிக்கையாளரே,

ஜூரிச் லைஃப் இன்ஷூரன்ஸ் மலேசியா பெர்ஹத் (ZLIMB) -க்கு நீங்கள் அளித்து வரும் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

மலேசியாவில் அதிகரித்து வரும் மருத்துவ மற்றும் சுகாதார செலவுகள் அதிகரித்து வரும் கவலைக்குரியவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். தொற்றா நோய்களின் அதிகரிப்பு, தனியார் சுகாதார சேவைகளின் விரிவாக்கம் மற்றும் மருத்துவ பணவீக்கத்தின் தொடர்ச்சியான உயர்வு போன்ற பல குறிப்பிடத்தக்க போக்குகள் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையை பெரிதும் பாதித்துள்ளன.

பல்வேறு முயற்சிகள் மூலம் செலவுகளைக் கட்டுப்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சித்த போதிலும், இந்த செலவுகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள உரிமைகோரல்களை மதிப்பாய்வு செய்து ஒப்பிட்டுப் பார்ப்பது மற்றும் கட்டணங்கள் நியாயமானவை என்பதை உறுதிசெய்ய மருத்துவ பில்களை ஆழமாக பகுப்பாய்வு செய்வது எங்கள் முயற்சிகளில் அடங்கும். ZLIMB இல், உங்களுக்கு நீண்டகால பாதுகாப்பை வழங்க நாங்கள் உறுதிபுண்டுள்ளோம். இந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, உங்களுக்குத் தேவையான மருத்துவ காப்பீட்டை நீங்கள் பராமரிப்பதை உறுதிசெய்ய உங்கள் காப்பீட்டு கட்டணங்களை நாங்கள் தீவிரமாக நிர்வகிக்கிறோம். இதன் வெளிச்சத்தில், உங்கள் மருத்துவத் திட்டத்திற்கான காப்பீட்டு கட்டணங்கள் மற்றும் பிரீமியங்களை நாங்கள் திருத்துவோம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.

மருத்துவத் திட்டங்களுக்கான இடைக்கால நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக, டிசம்பர் 20, 2024 அன்று பேங்க் நெகாரா மலேசியா (BNM) அறிவித்ததைத் தொடர்ந்து, அதிக பயன்பாடு மற்றும் மருத்துவ உரிமைகோரல் பணவீக்கத்துடன் தொடர்புடைய அதிகரித்து வரும் செலவுகளால் ஏற்படும் சவால்களை நிர்வகிப்பதில் எங்கள் பாலிசிதாரர்களுக்கு உதவ நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.

இந்த மாற்றத்தின் போது உங்களுக்கு உதவ, ஐந்து வருட காலத்திற்கு உங்கள் காப்பீட்டுக் கட்டணங்களில் படிப்படியான அதிகரிப்பை (இணைப்பு 1 ஐப் பார்க்கவும்) நாங்கள் செயல்படுத்துவோம்.

திருத்தத்தின் மூலம், அதிக காப்பீட்டு கட்டணங்களை செலுத்த உங்கள் பாலிசியின் கணக்கு மதிப்பிலிருந்து அதிக யூனிட்கள் எடுக்கப்படும்.

நீங்கள் தொடர்ந்து அதே பிரீமியத்தை செலுத்தினால் RM <தற்போதைய வழக்கமான பிரீமியம் தொகை> <கட்டண முறை விளக்கம்> இந்த திருத்தத்திற்குப் பிறகு, உங்கள் பாலிசி வயது வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது வயது, <காலம் கழிந்த தேதிக்கு 1 நாள் முன்பு DD MMM YYYY>.

தகுதியுடைய பாலிசியின் கீழ் செலுத்தப்பட வேண்டிய பலன்கள், வரம்புகள் வரை PIDM ஆல் பாதுகாக்கப்படுகின்றன, முதலீட்டுடன் இணைக்கப்பட்ட பாலிசியின் யூனிட் பகுதியிலிருந்து செலுத்த வேண்டிய பலன்கள் வரம்புகளுக்கு உட்பட்டவையாகும். PIDM இன் டிப்ஸ் சிற்றேட்டைப் பார்க்கவும் அல்லது ஜூரிச் லைஃப் இன்ஷூரன்ஸ் மலேசியா பெர்ஹத் அல்லது PIDM ஐத் தொடர்பு கொள்ளவும்

([www.pidm.gov.my](http://www.pidm.gov.my) -க்கு வருகை தரவும்)

**கீழே குறிப்பிடப்பட்டுள்ள பிற மாற்றுகளுக்கு உங்கள் செல்வத் திட்டமிடுபவரை அணுகலாம்:**

- உங்கள் பாலிசியைத் தக்கவைக்க வேறு தொகை அல்லது முறையைச் செய்ய விரும்பினால்.
- பொருந்தினால், உங்கள் தற்போதைய மருத்துவ சவாரி திட்டத்தை தரமிறக்குங்கள்.
- இதேபோன்ற அல்லது விரிவான மருத்துவ காப்பீட்டை வழங்கும் பிற மருத்துவ தயாரிப்புகளைக் கருத்தில் கொள்ளுங்கள். இது மேலும் காப்பீட்டுக் கொள்கை மற்றும் காத்திருப்பு காலத்திற்கு உட்பட்டது. மாற்று மருத்துவ தயாரிப்பு உங்கள் தற்போதைய திட்டத்துடன் ஒப்பிடும்போது அதிக பிரீமியத்தைக் கொண்டிருக்கலாம் என்பதை நினைவில் கொள்க, ஏனெனில் இது மேம்பட்ட நன்மைகளை வழங்குகிறது. உங்கள் முடிவில் உதவ கூடுதல் விவரங்கள் மற்றும் நுண்ணறிவுகளைக் கோர தயங்க வேண்டாம். மாறுவதற்கு முடிவு செய்வதற்கு முன், உங்கள் தேர்வு உங்கள் தேவைகள் மற்றும் பட்ஜெட்டுடன் ஒத்துப்போகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- உங்கள் பாலிசி சலுகைகளைக் குறைப்பதன் மூலம் உங்கள் காப்பீட்டை மதிப்பாய்வு செய்யவும், அதாவது காப்பீட்டுத் தொகையைக் குறைத்தல் மற்றும்/அல்லது பிற பயனாளிகளை நீக்குதல்.

மேலும் விவரங்களுக்கு, இணைப்புகளைப் பார்க்கவும்:

இணைப்பு 1: <தற்போதைய மருத்துவத் திட்டம்> -க்கான தற்போதைய மற்றும் திருத்தப்பட்ட வருடாந்திரக் காப்பீட்டுக் கட்டணங்கள்

இணைப்பு 2: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

உங்களுக்கு மேலும் உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து எங்கள் வாடிக்கையாளர் சேவை பராமரிப்பு எண்ணை 1-300-888-622 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் (மருத்துவ மறுவிற்பனை குறித்த விசாரணைகளுக்கு #6 ஐ அழுத்தவும்), அல்லது [callcentre@zurich.com.my](mailto:callcentre@zurich.com.my) என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். மாற்றாக, உங்கள் வெல்த் பிளானரைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள சூரிச் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹாட் கிளையைப் பார்வையிடலாம்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள,  
ஜூரிச் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹாட்

**பாலின் தியோ**

தலைமை நிர்வாக அதிகாரி

|                |   |                                     |
|----------------|---|-------------------------------------|
| வெல்த் பிளானர் | : | <WP குறியீடு><வெல்த் பிளானர் பெயர்> |
| தொடர்பு எண்    | : | <WP தொடர்பு எண்>                    |
| தலைமை முகமை    | : | <CAM குறியீடு><CAM பெயர்>           |
| மேலாளர்        | : |                                     |
| கிளை           | : | <WP கிளை விளக்கம்>                  |

**வாடிக்கையாளர் சேவை மையம்**

தரைத் தளம், பிளாக் B, பிளாசா ஜூரிச், 12, ஜாலான் கெலெங்காங், புக்கிட் டமன்சாரா, 50490 கோலாலம்பூர்.

(மற்ற கிளைகளுக்கு, நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்)

குறிப்பு:

1. இந்த அறிவிப்புக் கடிதத்தின் உள்ளடக்கமானது, <அறிவிப்பு அச்சுத் தேதி, தேதி மாதம் வருடம்> முதல் இந்தப் பாலிசியில் செய்யப்பட்ட எந்த மாற்றத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது.
2. இந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தையும், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளையும் பஹாசா மலேசியா, சீன மொழி அல்லது தமிழில் காண, <URL>-க்கு வருகை தரவும். ஆங்கிலம், பஹாசா மலேசியா, சீன மொழி மற்றும் தமிழ் பதிப்புகளுக்கு இடையே ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், ஆங்கிலப் பதிப்பே இறுதியானதாகும்.
3. உங்கள் பாலிசி விவரங்களைக் காண, எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டலான <http://MyZurichLife.com.my> -இல் உள்நுழையவும் அல்லது கீழேயுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.



<http://MyZurichLife.com.my>

**வாடிக்கையாளர் சேவை மையம்**

தரைத் தளம், பிளாக் B, பிளாசா ஜூரிச், 12, ஜாலான் கெலெங்காங், புக்கிட் டமன்சாரா, 50490  
கோலாலம்பூர்.

(மற்ற கிளைகளுக்கு, நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்)

☎ 1300-888-622    ✉ [callcentre@zurich.com.my](mailto:callcentre@zurich.com.my)    🌐 [www.zurich.com.my](http://www.zurich.com.my)    வாடிக்கையாளர் போர்ட்டல்:  
[www.myzurichlife.com.my](http://www.myzurichlife.com.my)

## இணைப்பு 1

கீழே உள்ள அட்டவணை அடுத்த 5 ஆண்டுகளுக்கு பொருந்தக்கூடிய காப்பீட்டு கட்டணங்களைக் காட்டுகிறது:

திட்டக் குறியீடு: <தற்போதைய திட்டக் குறியீடு>

பாலினம்: <காப்பீடு பெறுபவரின் பாலினம்>

தொழில் பிரிவு: <1/2/3/4>

தற்போதைய அடைந்த வயது: <தற்போதைய அடைந்த வயது>

தற்போதைய மருத்துவத் திட்டம்: <தற்போதைய மருத்துவத் திட்டம்>

| வயது                                          | தற்போதைய வருடாந்திர காப்பீட்டு கட்டணம் <sup>2</sup> | திருத்தப்பட்ட வருடாந்திர காப்பீட்டு கட்டணம் <sup>3</sup> |                      |                     | காப்பீட்டு கட்டணம் அமலுக்கு வரும் தேதி     |
|-----------------------------------------------|-----------------------------------------------------|----------------------------------------------------------|----------------------|---------------------|--------------------------------------------|
|                                               |                                                     | சதவீதம் அதிகரிப்பு (%)                                   | தொகை அதிகரிப்பு (RM) | இறுதித் தொகை (RM)   |                                            |
| <தற்போதைய வயது வந்துவிட்டது>                  |                                                     | <சதவீதம் அதிகரிப்பு 1%>                                  | <அதிகரிக்கும் 1>     | <அளவு அதிகரிப்பு 1> | <அடுத்த பாலிசி ஆண்டுவிழா Date DD MMM YYYY> |
| <தற்போதைய வயது வந்துவிட்டது> + 1              |                                                     | <சதவீதம் அதிகரிப்பு 2%>                                  | <அதிகரிக்கும் 2>     | <அளவு அதிகரிப்பு 2> | <DD MMM YYYY> +1                           |
| <தற்போதைய வயது வந்துவிட்டது> + 2              |                                                     | <சதவீதம் அதிகரிப்பு 3%>                                  | <அதிகரிக்கும் 3>     | <அளவு அதிகரிப்பு 3> | <DD MMM YYYY> +2                           |
| <தற்போதைய வயது வந்துவிட்டது> + 3 <sup>1</sup> |                                                     | <சதவீதம் அதிகரிப்பு 4%>                                  | <அதிகரிக்கும் 4>     | <அளவு அதிகரிப்பு 4> | <DD MMM YYYY> +3                           |
| <தற்போதைய வயது வந்துவிட்டது> + 4 <sup>1</sup> |                                                     | <சதவீதம் அதிகரிப்பு 5%>                                  | <அதிகரிக்கும் 5>     | <அளவு அதிகரிப்பு 5> | <DD MMM YYYY> +4                           |

<sup>1</sup>நான்காவது ஆண்டிற்கான அதிகரிப்புத் தொகை, செயல்படுத்தப்பட வேண்டிய பல்வேறு செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் முடிவைப் பொறுத்து மதிப்பாய்வு மற்றும் திருத்தத்திற்கு உட்பட்டது.

<sup>2</sup>உங்கள் அசல் ஒப்பந்த விதிமுறைகளின்படி, உங்கள் தற்போதுள்ள வருடாந்திர காப்பீட்டு கட்டணம் நீங்கள் வயதாகும்போது திருத்தத்திற்கு முந்தைய கால அளவு பொதுவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

<sup>3</sup>திடீர் அதிகரிப்பு திருத்தப்பட்ட வருடாந்திர காப்பீட்டு கட்டணம் நீங்கள் வயதாகும்போது காப்பீட்டுக் கட்டணங்களில் ஏற்படும் அதிகரிப்புகளுக்குப் பொருந்தாது.

முழு வருடாந்திர காப்பீட்டுக் கட்டணங்கள் கீழே உள்ள அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு நடைமுறைக்கு வரும் தேதிகளைக் கொண்ட பிற திருத்தப்பட்ட வருடாந்திர காப்பீட்டு கட்டண அட்டவணைகளுக்கு, விவரங்களுக்கு <URL> ஐப் பார்வையிடவும்.

**தற்போதைய வருடாந்திர காப்பீட்டு கட்டணங்கள்**

| வயது | காப்பீட்டுக் கட்டணம் | வயது | காப்பீட்டுக் கட்டணம் | வயது | காப்பீட்டுக் கட்டணம் | வயது | காப்பீட்டுக் கட்டணம் | வயது | காப்பீட்டுக் கட்டணம் |
|------|----------------------|------|----------------------|------|----------------------|------|----------------------|------|----------------------|
| 0    |                      | 20   |                      | 40   |                      | 60   |                      | 80   |                      |
| 1    |                      | 21   |                      | 41   |                      | 61   |                      | 81   |                      |
| 2    |                      | 22   |                      | 42   |                      | 62   |                      | 82   |                      |
| 3    |                      | 23   |                      | 43   |                      | 63   |                      | 83   |                      |
| 4    |                      | 24   |                      | 44   |                      | 64   |                      | 84   |                      |
| 5    |                      | 25   |                      | 45   |                      | 65   |                      | 85   |                      |
| 6    |                      | 26   |                      | 46   |                      | 66   |                      | 86   |                      |
| 7    |                      | 27   |                      | 47   |                      | 67   |                      | 87   |                      |
| 8    |                      | 28   |                      | 48   |                      | 68   |                      | 88   |                      |
| 9    |                      | 29   |                      | 49   |                      | 69   |                      | 89   |                      |
| 10   |                      | 30   |                      | 50   |                      | 70   |                      | 90   |                      |
| 11   |                      | 31   |                      | 51   |                      | 71   |                      | 91   |                      |
| 12   |                      | 32   |                      | 52   |                      | 72   |                      | 92   |                      |
| 13   |                      | 33   |                      | 53   |                      | 73   |                      | 93   |                      |
| 14   |                      | 34   |                      | 54   |                      | 74   |                      | 94   |                      |
| 15   |                      | 35   |                      | 55   |                      | 75   |                      | 95   |                      |
| 16   |                      | 36   |                      | 56   |                      | 76   |                      | 96   |                      |
| 17   |                      | 37   |                      | 57   |                      | 77   |                      | 97   |                      |
| 18   |                      | 38   |                      | 58   |                      | 78   |                      | 98   |                      |
| 19   |                      | 39   |                      | 59   |                      | 79   |                      | 99   |                      |

**குறிப்பு:**

- மேலேயுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ள காப்பீட்டுக் கட்டணங்கள் நிலையான அபாயத்திற்குப் பொருந்தும் மற்றும் இவை வருடாந்திர விகிதங்களாகும். உங்கள் தற்போதைய மருத்துவத் திட்டத்தில் ஏதேனும் லோடிங்குகள் இருந்தால், அதற்கேற்ப உங்களுக்குப் பொருந்தக்கூடிய கட்டணங்கள் கணக்கிடப்படும்.
- அட்டவணையில் காட்டப்பட்டுள்ள காப்பீட்டுக் கட்டணங்கள் வரி அல்லது பிற அரசுத் தீர்வைகளுக்கு உட்பட்டவையாக இருக்கலாம்.
- தசம ஸ்தானங்களை முழு எண்களாக்குவதன் காரணமாக, மேலேயுள்ள அட்டவணையுடன் ஒப்பிடும் போது உண்மையான காப்பீட்டுக் கட்டணங்கள் வேறுபடலாம்.